

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, OCTOBER 19, 1900.

**NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCE**

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

**T**AKE notice, that unless within three months from the 22nd day of September, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Assistant Government Agent of the Kegalla District at the Kegalla Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Assistant Government Agent, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, shall declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL,  
Assistant Government Agent.

*Description of Lands referred to.*

The following lots, situated in the village Bossella in Kanduaah pattu of Parnakuru korale, in the Kegalla District, as described in the annexed plan :—

1. A block of land comprising lots—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1412 ...	Hinnahenamukalana ...	11	1	8
1413 ...	Do. ...	0	0	7
1414 ...	Hunudurayadeniya ...	0	2	28
1415 ...	Etambatalawemukalana ...	18	2	35
1416 ...	Parambedeniya ...	0	2	0
1417 ...	Parambedeniya watta ...	1	2	16
1418 ...	Wadanapahayahenyaya ...	6	3	10
1419 ...	Do. ...	1	1	17
R 67 ...	Walapitiyahenyaya ...	16	0	36
R 67½ ...	Do. ...	0	0	24
R 67¼ ...	Do. ...	0	0	16
T 67 ...	Do. ...	18	2	12
U 67 ...	Wadanapahayahenyaya ...	0	3	36
V 67 ...	Do. ...	4	3	27
		81	3	32

on preliminary plan 539 ; and bounded on the north by a portion of Kandehenamukalana claimed by the Crown, Hinnahenyaya claimed by Punchi Appoohami Mohottala, and the village boundary of Parambe village; on the east by Etambatalawa claimed by Crown ; on the south by land described in title plan 126,609 called Viherawatta claimed by Rawata Unnanse Dangahamuladeniya claimed by Vidanalage Puchi Menika, Udahawatta claimed by Rallage Appuhamy, Hitinawatta claimed by W. A. Ranhamy, Udapitiyawatta claimed by B. Vidanalage Puchi Menika and others, Gedaradepelakumbura claimed by W. Mudalihami, Udugodagekumbura claimed by B. V. Puchi Menika, Bakmikumbura claimed by T. Appuhamy and others, Tennagedeniya claimed by D. H. Appoohami, Kiraponagekumbura claimed by K. Puchirala, land appearing on title plan 127,413 called Ihalakumbura claimed by Rawata Unnanse of Bossella, Piramudikumbura claimed by Ukkurala and others, Ihaladombe claimed by D. H. Appoohamy, Pahaladombe claimed by Ihala Walauwe Dingiri Banda, the land appearing on title plan 127,417 called Palkumbura claimed by Rawata Unnanse, Gedaradepelakumbura claimed by W. Ranhami and others, Walarambawela claimed by W. Dingiri Appoo and others, Gedaradepela claimed by W. Ranhami and others, Hattayakumbura claimed by W. Mudalihami, Katakumbura and Totakumbura claimed by B. V. Puchi Menika, a stream Vadanapahakumbura claimed by S. Dingiriya, Wadanapahayehenyaya ( $\frac{1,420, 1,421, \& W 67}{P. P. 539}$ ), and Malelatennamukalana ( $\frac{P. P. 147}{229}$ ) claimed by the Crown; on the west by a mala-ela, Kandehenamukalana claimed by the Crown, and the village boundary of Kuranbapitiya village.

2. A block of land comprising lots—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1420 ...	Wadanapahayahenyaya ...	1	1	35
1421 ...	Do. ...	0	0	8
W 67 ...	Do. ...	1	0	11
		2	2	14

on preliminary plan 539 ; and bounded on the north by Malaelahenamukalana ( $\frac{P. P. 142}{229}$ ) claimed by the Crown, and the village boundary of Kurumbapitiya village ; on the east by Wadanapahakumbura and Paluwatta claimed by S. Dingiriya ; on the south by Kovilwatta claimed by S. Dingiriya, Dodangahawalahena claimed by the Crown ; on the west by the village boundary of Kurumbapitiya village.

3. A block of land comprising lots—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
X 67 ...	Wadanapahayahenyaya ...	8	3	2
Z 67 ...	Do. ...	2	1	34
1422 ...	Do. ...	14	3	35
1423 ...	Do. ...	0	0	33
		26	1	24

on preliminary plan 539; bounded on the north by Kovilewatta, Paluwatta, and Vadanapahakumbura claimed by S. Dingiriya, Totakumbura claimed by B. V. Punchi Menika; on the east by Edandakumbura claimed by W. Ranhami, Edandakumbura claimed by K. N. Selappu, Godaliyaddawatta claimed by Dingiri and others, Hitinawatta claimed by Undi Naide; on the south by the village boundary of Gantune village; on the west by Ataburuhena claimed by the Crown, and the village boundary of Kurumbapitiya village.

4. A block of land comprising lots—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
Y 67 ...	Pillapitiyahenyaya ...	5	3	11
1424 ...	Balalgahamukalana ...	35	2	22
		41	1	33

on preliminary plan 539; bounded on the north by Egodawatta, Dangahamuladeniya claimed by V. Punoji Menika, land appearing on title plan 127,412 called Dangahamuladeniya claimed by Rawata Unnanse; on the east by a mala-ela, Balalgala claimed by the Crown, and the village boundary of Dempelgoda village; on the south by a portion of Balalgala claimed by the Crown, and Kudabalalgoda rock; on the west by Kammalawatta claimed by Undi Naide, Godaliyaddewatta claimed by Dingiri and others, Edandakumbura claimed by K. N. Sellappu, and a mala-ela.

මෙහි පහත සඳහන්වන ඉඩම් සම්බන්ධව අයිතිවාසිකමක් ඇති කෙනෙක් ඉන්නවානම් ඒ අත වම් 1900 ක්වූ සැප්තැම්බර් මස 22 වෙනි දින පටන් භාණ්ඩාගාර කැනුමක් කැනුමක් ඇවිත් කැනුමක් දියවුණකොට උප ඒජන්තවරයන්ගේ ඉදිරිපිට පෙනෙහිට එකී ඉඩම්වලට හෝ ඉන් එකකට තිබෙන අයිතිකම් කෙරෙහි ඒ සම්බන්ධව තිබෙන වැදගත්කම කියා නොසිටියොත් එකී උප ඒජන්තවරයන්ගේ පසින් වම් 1897 කේ 1 වෙනි ආඥාවකින් උපකාරයට ලැබී තිබෙන බලපෑම්වලට ප්‍රකාරයට, අයිතිකමක් කියා නොසිටිය ඒ ඉඩම් රජයට අයිති වන බව උපකාරයෙන් අත්සන ඇති ලිපිවලින් එලිදරව් කරණ බව මෙහි දැනගත යුතුයි.

බර්ට්මි හිල්,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත වම්ස.

කියවන්නේ මේ ඉඩම් ගැණයි.

කැනුමක් කැනුමක් අයිති පරණකුරුකෝරලේ කපුකපත්තුවේ බොස්සැල්ල සහ ගම පිහිටි මීට අමුණාපු සහ කිය සිතියමේ පෙනෙහිට නොමර 539 මුල්සිතියමට අඩංගු මෙහි පහත සඳහන්කරණ නම්කරීම්, එනම්:—

බිම්කරීවරයාගේ නම.	ඉඩමේ නම.	මහත.
		අ. රු. ප.
1412	සිත්තගේන මුකලාන	11 1 8
1413	එම	0 0 7
1414	සුසුදරයා දෙනිය	0 2 28
1415	ඇට්ඹකලාවේ මුකලාන	18 2 35
1416	පාරඹේදෙනිය	0 2 0
1417	පාරඹේදෙනිය වත්ත	1 2 16
1418	වදන්පහසයේ ගේන්සය	6 3 10
1419	එම	1 1 17
R 67	වලපිටියේ ගේන්සය	16 0 36
R 67½	එම	0 0 24
R 67¼	එම	0 0 16
T 67	එම	18 2 12
U 67	වදන්පහස ගේන්සය	0 3 36
V 67	එම	4 3 27
		81 3 32

රට මාසිම්—උතුරට ආණ්ඩුව සන්තක කන්දේගේගේ මුකලානෙන් කොටසක්ද, පුළුඹපුපුපුම් මොහොර්ටල අයිති කම් කියන සිත්තගේන්සයද, පාරඹේ සහ ගමේ ගම්මාසිමද; නැගෙනහිරට ආණ්ඩුවසන්තක ඇට්ඹකලාවද; දකුණට රේවතඋපකාරයේ අයිතිකම් කියන නොමර 126,609 පිගුරකඩදැසියේ පෙනෙහිට පිහිටුවන්නද, විදනලාවේ පුළු මැහිකා අයිතිකම් කියන දන්ගහමුලදෙනියද, රුල්ලාගේ අප්පුහාමි අයිතිකම් කියන උඩකවත්තද, ඩබ්ලිවු. ඒ. අප්පුහාමි අයිතිකම් කියන හිටිනාවත්තද, ඩී. විදනලාවේ පුළුමැහිකා සහ තවත් අයිති අයිතිකම් කියන උඩපිටියේ වත්තද, ඩබ්ලිවු. මුදලිහාමි අයිතිකම් කියන ගෙදරදෙපැලේ කුඹුරද, ඩී. ඩී. පුළුමැහිකා අයිතිකම් කියන උඩුගොඩගේ කුඹුරද, ඩී. අප්පුහාමි සහ තවත් අයිති අයිති බන්ධකුඹුරද, ඩී. එච්. අප්පුහාමි අයිතිකම් කියන තෙන්නගේ දෙනියද, කේ. පුළුඹල අයිතිකම් කියන කිරිපොතගේ කුඹුරද, බොස්සැල්ලේ රේවතඋපකාරයේ අයිති නොමර 127,413 පිගුරකඩදැසියේ පෙනෙහිට ඉහල කුඹුර කියන ඉඩමද, උක්කුරල සහ තවත් අයිති අයිති පිරමුඛ කුඹුරද, ඩී. එච්. අප්පුහාමි අයිතිකම් කියන ඉහල දෙඹේ කියන ඉඩමද, ඉහලවලවලේ හිංගිරිබණ්ඩාව අයිති පහලදෙඹේ කියන ඉඩමද, රේවතඋපකාරයේ අයිති නොමර 127,417 පිගුර කඩදැසියේ පෙනෙහිට පල්ලකුඹුරද, ඩබ්ලිවු. රත්නාමි සහ තවත් අයිති ගෙදර දෙපැලේ කුඹුරද, ඩබ්ලිවු. හිංගිරිඅප්පු සහ තවත් අයිති අයිති වල්පරඹේ වෙලද, ඩබ්ලිවු. රත්නාමි අයිති ගෙදර දෙපැලද, ඩබ්ලිවු. මුදලි හාමි අයිතිකම් කියන හට්ටියාගේ කුඹුරද, ඩී. ඩී. පුළුමැහිකා අයිතිකම් කියන කටකුඹුර සහ තොටකුඹුරද, දිසපාරක්ද,

ඇස්, හිංගිරිකා අයිතිකම් කියන වදන්පහ කුඹුරද, ආණ්ඩුවසන්තක (මු. සි. 1,420, 1,421 W67) වදන්පහස ගේන්සයද, (මු. සි. 147/229) මල්හෙලනැන්ගේ මුකලානද; බස්නාහිරට මලඇලක්ද, ආණ්ඩුව සන්තක කන්දේගේගේ මුකලානද, කුරුමාපිටිය සහ ගමේ ගම් මාසිමද.



சும் வதனேபயரும்புற, அரசாட்சியார் உரித்துபேசும் வதனேபயரயன்யாய (P. P. 539  
1,420, 1,421 & W 67)  
யும், மல்யெலதென்னேமூக்கலான (P. P. 147  
229); மேற்கு-மலஅல, அரசாட்சியார் உரித்துபேசும் கந்தேவனமூ  
க்கலானயும் குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்கை :—

இல.	...	இன்னேவனமூக்கலான	...	விசாலம். ஏ. து. ப.
1412	...	இன்னேவனமூக்கலான	...	11 1 8
1413	...	ஹே	...	0 0 7
1414	...	உனுதறயாதெனிய	...	0 2 28
1415	...	எடம்பதலாவேமூக்கலான	...	18 2 35
1416	...	பேறம்பேதெனிய	...	0 2 0
1417	...	மேறம்பேதெனியவத்த	...	1 2 16
1418	...	வதளபயரயன்யாய	...	6 3 10
1419	...	ஹே	...	1 1 17
R 67	...	வலபிட்டியன்யாய	...	16 0 36
R 67 $\frac{1}{2}$	...	ஹே	...	0 0 24
R 67 $\frac{1}{4}$	...	ஹே	...	0 0 16
T 67	...	ஹே	...	18 2 12
U 67	...	வதனேபயரயன்யாய	...	0 3 36
V 67	...	ஹே	...	4 3 27
				81 3 32

2. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற துண்டுகளுக்கு எல்கையாவது : வடக்கு-அரசாட்சியார்  
உரித்துபேசும் மல்வலமூக்கலான (P. P. 142  
229), குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்கை ; கிழக்கு-எஸ். டிங்கிறியா  
உரித்துபேசும் வதனபயரும்புறயும் பாலுவத்த ; தெற்கு-எஸ். டிங்கிறியா உரித்துபேசும் கோவிலேவத்த, அரசா  
ட்சியார் உரித்துபேசும் தொடன்கஅன ; மேற்கு-குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்கை :—

இல.	...	வதனபயரயன்யாய	...	விசாலம். ஏ. து. ப.
1420	...	வதனபயரயன்யாய	...	1 1 35
1421	...	ஹே	...	0 0 8
W 67	...	ஹே	...	1 0 11
				2 2 14

3. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற துண்டுகளுக்கு எல்கையாவது : வடக்கு-எஸ். டிங்கிறியா  
உரித்துபேசும் கோவிலேவத்த, பாலுவத்தயும் வதனபயரும்புற, பி. வி. புன்சிமெனிக்கா உரித்துபேசும் தொட்  
டகும்புற ; கிழக்கு-டவ்னிய. ரன்ஆமி உரித்துபேசும் ஏதண்டகும்புற, கே. அன். செல்லபு உரித்துபேசும் ஏதன்  
டேகும்புற, டிங்கிறியும் சிலரும் உரித்துபேசும் கொடலியந்தவத்த, உன்டிநயின்தே உரித்துபேசும் யிட்டினுவ  
த்த ; தெற்கு-கன் தனே கிராமத்தின் எல்கை ; மேற்கு-அரசாட்சியார் உரித்துபேசும் எட்டபுறேனயும் குறும்  
பாபிட்டிய கிராமத்தின் எல்கை :—

இல.	...	வதனபயரயன்யாய	...	விசாலம். ஏ. து. ப.
X 67	...	வதனபயரயன்யாய	...	8 3 2
Z 67	...	ஹே	...	2 1 34
1422	...	ஹே	...	14 3 35
1423	...	ஹே	...	0 0 33
				26 1 24

4. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற துண்டுகளுக்கு எல்கையாவது : வடக்கு-வி. புன்சிமெனிக்  
கா உரித்துபேசும் எகொடவத்த, தன்கஅமுலதெனிய, நேவத்தஉன்னுசே உரித்துபேசும் 127,412 ம் இலக்க பிர  
தமபடத்தில் காண்கிற தன்கஅமுலதெனிய ; கிழக்கு-ஒருமலஅல, அரசாட்சியார் உரித்துபேசும் பல்லேகல, தேம்  
பலகொட கிராமத்தின் எல்கை ; தெற்கு-அரசாட்சியார் உரித்துபேசும் பல்லகலயில ஒரு பங்கும் ரூடாபலல  
கொட கலமலை ; மேற்கு-உன்டிநயின்தே உரித்துபேசும் கம்மலவத்த, டிங்கிறியும் சிலரும் உரித்துபேசும் கொடலி  
யந்த, கே. அன். செல்லபு உரித்துபேசும் ஏதண்டேகும்புறயும் மலஅல :—

இல.	...	பிலபிட்டியேன்யாய	...	விசாலம். ஏ. து. ப.
Y 67	...	பிலபிட்டியேன்யாய	...	5 3 11
1424	...	பல்லகஅமூக்கலான	...	35 2 22
				41 1 33

Hinahenyaya

Kandahenamikalana

P. P. No. 539  
1412, 1413, 1414, 1415, 1416, 1417,  
1418, 1419, R 67, R 67 $\frac{1}{2}$ , R 67 $\frac{1}{4}$ ,  
T 67, U 67, V 67

Kirapponage-  
kumbura

T. P.  
127,413

Tennageentya  
Dakanikumbura

Piramudi-  
kumbura  
Ihala-  
dombe  
Pahala-  
dombe

Udogodage-  
kumbura

T. P. 127,417

Gedara-  
depela-  
kumbura

Walaramba-  
wela

Gedardepela-  
kumbura

Udapiya-  
watta

Hibinu-  
watta

Hattaya-  
kumbura

Udahawatta

Ralage-  
tipuhena  
Dangaha-  
mulla-  
deniya

T. P. 126,609  
T. P. 127,412

P. P. 142  
228

Mala-sila

P. P. 539  
1420, 1421, & W 67

Vadanapaha-  
kumbura

Paluwatta  
Kovilwatta

P. P. 539  
X 67, Z 67, 1422, and 1423

Katakumbura  
Totakumbura

Edandakumbura

Egodawatta

Dodangahawalahena

Mala-sila

Edanda-  
kumbura

Godaliad-  
dawatta

P. P. 539  
Y 67 and 1424

Kammala-  
watta

Hetinawatta

Balalgala  
Crown forest

Atamburuhen  
Crown forest

Kudabalalgoda rock

Mala-sila

Etambatalawa  
Crown forest

Situation : Bossella village in Kandua pattu of Paranakuru korale.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1412 ...	Henahenamukalana ...	11	1	8
1413 ...	Do. ...	0	0	7
1414 ...	Hunudurayadeniya ...	0	2	28
1415 ...	Etambatalawemukalana ...	18	2	35
1416 ...	Parambedeniya ...	0	2	0
1417 ...	Parambedeniyawatta ...	1	2	16
1418 ...	Wadanapahayahenyaya ...	6	3	10
1419 ...	Do. ...	1	1	17
1420 ...	Do. ...	1	1	35
1421 ...	Do. ...	0	0	8
1422 ...	Do. ...	14	3	35
1423 ...	Do. ...	0	0	33
1424 ...	Balalgalamukalana ...	35	2	22
R 67 ...	Walapitihenyaya ...	16	0	36
R 67 $\frac{1}{2}$ ...	Do. ...	0	0	16
R 67 $\frac{1}{4}$ ...	Do. ...	0	0	24
T 67 ...	Do. ...	18	2	12
U 67 ...	Wadanapahayahenyaya ...	0	3	36
V 67 ...	Do. ...	4	3	27
W 67 ...	Do. ...	1	0	11
X 67 ...	Do. ...	8	3	2
Y 67 ...	Pillapitihenyaya ...	5	3	11
Z 67 ...	Wadanapahayahenyaya ...	2	1	34

Surveyor-General's Office,  
Colombo, August 28, 1899.

S. J. C. MORE,  
for Surveyor-General.